

யாருக்காக ?

பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான எமது சேவைகள் பிள்ளைகளுக்கு 1H க்கு 11 H வழங்கப்படுகின்றன. (குழந்தை மற்றும் ஆரம்பப்பாடசாலைகள்-CO).

எமது சேவைகள் :

உளவியல்

உளவியல் சிகிச்சையாளர்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பின்வரும் பிரச்சனைகளுக்கு உதவிபுரியமுடியும்.

- கற்பகற்கு (வாசித்தல், எழுதுதல், ஞாபகங்கொள்ளல், கவனத்தை ஒரு விடயத்தில் குவித்தல்...)
- கூச்சபாவம் மற்றும் குழப்படித்தன்மையிலிருந்து விடுபடல்,
- உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்தல்
- கோபப்படுதல், சண்டையிடுதல் மற்றும் மற்றைய பிள்ளைகளை ஒதுக்குதல் தொடர்பான பிரச்சனைகள்
- பெற்றோர் மற்றும் சகோதரங்களுடனான உறவுகள், பெற்றோரின் பிரிவு, மற்றும் மரணத்துக்கம்....
- பிரச்சனையின் மூலகாரணத்தைக் கண்டடையும் முகமாக நிலைமை தொடர்பான அறிக்கை உருவாக்கல்

உளவியற் சிகிச்சையாளர்கள் பற்றி முக்கியமாக அறிந்திருக்கவேண்டியவை:

- அவர்கள் தீர்வுகளை முன்வைப்பார்கள் ஆனால், தீர்மானிப்பதில்லை.
- அதிக துன்பமுள்ள நிலையைப்போக்க அவர்கள் உதவுபவர்கள்
- பாடசாலைக் கல்வியில் அவர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்கள்,
- பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்
- பெற்றோருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கேட்டறிய அவர்கள் தயாரானவர்கள்

உளவிவேகம்

பின்வரும் சிக்கல்களை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு உளவிவேகச் சிகிச்சையாளர்கள் உதவக்கூடியவர்கள் :

- உடலசைவுகள், உடற்சமநிலை மற்றும் அங்க அசைவுகளின் சீரமைப்பு,
- அங்க அசைவுகளின் மந்த நிலை அல்லது மாறாக அதிவீச்ச நிலை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுதல்,
- எந்தக் கையால் எழுதுவது மற்றும் இடம்-வலம் குழுப்பநிலை போன்றவற்றைத் தீர்க்க உதவுதல்,
- கண்டதை வரைதலுக்கான இயலாமை, வரைபடத்தில் தான் நிற்குமிடத்தைத் தீர்மானித்தல் இயலாமை போன்ற இடம் தோடர்பான பிரச்சனைகள்.
- கால ஓட்டத்தை கணித்தலில் உள்ள குழப்பங்கள் (முன்னர்-பின்னர், நாளில் நேரக்கணிப்பு, வாரம், காலலயம்...)
- சுய நம்பிக்கையின்மை,
- எழுத்துப் பிரச்சனை (தெளிவின்மை)
- உணர்வுகளை நெறிப்படுத்தல்

பேச்சுப் பயிற்சி

பேச்சுப் பயிற்சியாளர்கள் பின்வரும் விடயங்களில் பிள்ளைகளுக்கு உதவமுடியும் :

- கதைத்தல் (பிரஞ்சு மொழியிலும், தாய்மொழியிலும்)
- சில சொற்களை அல்லது சில சத்தங்களைப் பயிலல்,
- வாக்கியங்களைச் சரியாக அமைத்தல்,
- புதிய சொற்களைக் கற்றல்,
- வாய்வழி உரையாடலைப் புரிந்துகொள்ளல்,
- கொன்னை தட்டுதல் பிரச்சனைக்குத் தீர்வு காணல்,
- பனுவலை வாசித்து விளங்கிக்கொள்ளல்
- ஒரு பனுவலை உருவாக்குதல்,
- கணித அறிவாற்றல்,
- உணவு "விழுங்களில்" உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணல்

பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான சிகிச்சையாளர்கள் தொழில் ரீதியாக தகவல்களை இரகசியமாகப் பேணக் கடைமைப்பட்டவர்கள் பெற்றொரின் அனுமதியுடனேயே அவர்கள் தகவல்களை ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

எவ்வாறு விண்ணப்பித்தல் ?

பேச்சுப் பயிற்சி, உளவியல் மற்றும் உளவிவேகம் தொடர்பான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு www.slppl.ch அல்லது <https://www.fr.ch/dics/formation-et-ecoles/4-15-ans/services-de-logopedie-psychologie-et-psychomotricite>

- எனும் இணையத் தொடர்பிலுள்ள பத்திரத்தைப் பூர்த்தி செய்தல்வேண்டும்.
- நீங்கள் உங்கள் பிள்ளையின் ஆசிரியரிடமோ அல்லது மேற்கூறப்பட்ட சிகிச்சையாளர்களிடமோ எவ்வாறு பத்திரத்தைப் பூர்த்தி செய்வது என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
- பின்னர் பத்திரத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் :
*SLPPI
Rte de Moncor 14
Villars-sur- Glâne*
- உங்களது விண்ணப்பம், SIPLP நிர்வாகத்தினால் ஏற்கப்படுமிடத்து, சேவை இலவசமாக வழங்கப்படும். அதுபற்றித் தங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும். உளவியல் அல்லது பேச்சுப்பயிற்சிக்கு நீங்கள் சிகிச்சையாளர்களைத் தொடர்புகொள்ளல் வேண்டும். உளவிவேகம் தொடர்பான விடயத்தில் சிகிச்சையாளர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

நடைமுறை

- பொதுவில், சிகிச்சையாளர்கள் முதலில் நிலைமையைப் பரிசீலித்து ஆய்வுசெய்வர். பரிசீலனையின் பெறுபேறுகளின் பிரகாரம், சிகிச்சை முறை முன்மொழியப்படும்.

மொழிபெயர்ப்பு

- உங்களால் பிரஞ்சு மொழியை கதைக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாதெனில், உங்கள் மொழிபேசும் மொழிபெயர்ப்பாளரை சிகிச்சையாளர் அழைப்பார்.

உங்கள் பிள்ளையின் பாடசாலையில் சிகிச்சையாளர்கள் (பாடசாலையில் Courtepin.)

- தங்களுக்குத் தகவல் தேவைப்படுமிடத்து, நீங்கள் நேரடியாக பின்வருபவர்களிடம் வினாவலாம் :

திருமதி *Mélanie Andrieu, Laure Kohli, Madeleine Savioz* (பேச்சுப்பயிற்சியாளர்) - இலக்கம் 026 684 85 21, 026 684 22 85.

திருமதி *Raphaël Magne* (உளவியல் சிகிச்சையாளர்) - இலக்கம் 026 684 15 03.


திருமதி *Christel Bruand, Célia Nicolet* (உளவிவேகச் சிகிச்சையாளர்)- இலக்கம் 026 407 38 66.

(உளவிவேகச் சிகிச்சையாளர்களின் அலுவலகம் *Villars-Sur-Glâne* எனும் இடத்தில் உள்ளது)

அல்லது

SLPPI இன் காரியாலயம் 026 407 38 62 ல் உள்ளது.

Avec le soutien de

 Schweizerische Eidgenossenschaft
Confédération suisse
Confederazione Svizzera
Confederaziun svizra



ETAT DE FRIBOURG
STAAT FREIBURG

Bureau de l'intégration des migrant-e-s
et de la prévention du racisme IMR
Fachstelle für die Integration der MigrantInnen
und für Rassismoprävention IMR